



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٤/٦/٢٠٢٢ الموافق ٢٤ ذو القعدة ١٤٤٣ هـ

الإيمان بالقدر

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ
أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضِلِّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مِثِيلَ وَلَا شَبِيهَ وَلَا ضِدَّ وَلَا نَدَّ لَهُ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا
وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِّلْعَالَمِينَ
هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا بَلَّغَ الرِّسَالَةَ وَأَدَّى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ وَجَاهَدَ فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ فَجَزَاهُ
اللَّهُ عَنَّا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا
صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ سَيِّدِنَا
مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مُجِيدٌ.

أَمَّا بَعْدُ فَيَا عِبَادَ اللَّهِ أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ. رَوَى الْحَافِظُ أَبُو
نُعَيْمٍ فِي تَارِيخِ أَصْبَهَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ مُشْرِكُو قُرَيْشٍ إِلَى رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَاصِمُونَهُ فِي الْقَدْرِ فَزَلَّتْ هَذِهِ الْآيَاتُ ﴿ إِنَّ الْمُجْرِمِينَ فِي ضَلَالٍ
وَسُعُرٍ ﴿٤٧﴾ يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ ﴿٤٨﴾ إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدْرِ

﴿٤٩﴾

Esclaves de Dieu, je vous recommande, ainsi qu'à moi-même, de faire preuve de piété à l'égard de Dieu العلي العظيم *Al-^Aliyy Al-^Adhim*. Dans son livre sur l'histoire d'Ispahan – *'Asbahan-*, le *Hafidh Abou Nou^aym* a rapporté de *Abou Hourayrah*, que Dieu l'a agréé : « Les associateurs de *Qouraych* sont venus au Messager de Dieu صلى الله عليه وسلم pour débattre avec lui à propos de la destinée. C'est alors qu'ont été révélées les versets 47-49 de sourat *Al-Qamar* qui signifie : « **Les mécréants sont dans un égarement et un feu attisé ; le jour**

١ سورة القمر/٤٧-٤٩.

où ils seront tirés sur leur visage dans le feu, [on leur dira] : “Goûtez aux brûlures de l'enfer.” Certes, Nous avons créé toute chose par prédestination. »

إِخْوَةَ الْإِيمَانِ إِنَّ مِنْ أَسْوَاقِ عَقَائِدِ الْمُسْلِمِينَ الْإِيمَانَ بِقَدْرِ اللَّهِ سُبْحَانَهُ وَتَعَالَى فَقَدْ رَوَى مُسْلِمٌ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا سُئِلَ عَنِ الْإِيمَانِ قَالَ الْإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ اهـ وَمَعْنَى قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتُؤْمِنَ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ أَنْ تُؤْمِنَ أَنَّ كُلَّ مَا دَخَلَ فِي الْوُجُودِ مِنْ خَيْرٍ وَشَرٍّ فَهُوَ بِتَقْدِيرِ اللَّهِ الْأَزَلِيِّ فَالطَّاعَةُ الَّتِي تَحْضُلُ مِنَ الْمَخْلُوقِينَ وَالْمَعْصِيَةُ الَّتِي تَحْضُلُ مِنْهُمْ كُلُّ بِحَلْقِ اللَّهِ وَإِيجَادِهِ إِيَّاهَا وَبِعِلْمِهِ وَمَشِيئَتِهِ وَلَيْسَ مَعْنَى ذَلِكَ أَنَّ اللَّهَ يَرْضَى بِالشَّرِّ وَلَا أَنَّهُ يَأْمُرُ بِالْمَعْصِيَةِ إِنَّمَا الْخَيْرُ مِنْ أَعْمَالِ الْعِبَادِ بِتَقْدِيرِ اللَّهِ وَمَحَبَّتِهِ وَرِضَاؤُهُ وَالشَّرُّ مِنْ أَعْمَالِ الْعِبَادِ بِتَقْدِيرِ اللَّهِ لَا بِمَحَبَّتِهِ وَرِضَاؤُهُ،

Mes frères de foi, parmi les fondements de la croyance des musulmans, il y a la croyance en la prédestination de Dieu سبحانه وتعالى. Mouslim a rapporté que lorsque le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ fut interrogé au sujet de la foi, il avait répondu ce qui signifie : « **La foi, c'est que tu croies en Dieu, en Ses anges, en Ses Livres, en Ses messagers, en le Jour dernier, et que tu croies en la prédestination et que le bien et le mal sont tous deux prédestinés.** » La parole du Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ qui signifie : « **et que tu croies en la prédestination et que le bien et le mal sont tous deux prédestinés** » veut dire que tout ce qui entre en existence comme bien et comme mal a lieu par la prédestination de Dieu, qui, elle, n'a pas de début. Ainsi, l'obéissance qui se produit de la part des gens tout comme la désobéissance qui se produit de leur part, tout cela a lieu par la création de Dieu. C'est Dieu Qui fait exister tout cela, conformément à Sa Science et à Sa Volonté. Mais cela ne veut pas dire que Dieu agrée le mal ni que Dieu ordonne de commettre la désobéissance. Simplement, le bien parmi les actes des esclaves a lieu par la prédestination de Dieu et par Son agrément alors que ce qui est mal parmi les actes des esclaves a lieu par la prédestination de Dieu mais pas par Son agrément.

قَالَ الْإِمَامُ أَبُو حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ الَّذِي هُوَ مِنْ أُمَّةِ السَّلَفِ "إِنَّ الْوَأَجِبَاتِ كُلَّهَا الَّتِي يَفْعَلُهَا الْعَبْدُ هِيَ بِأَمْرِ اللَّهِ تَعَالَى وَمَحَبَّتِهِ وَبِرِضَائِهِ وَعِلْمِهِ وَمَشِيئَتِهِ وَقَضَائِهِ وَتَقْدِيرِهِ وَالْمَعَاصِيَ كُلَّهَا بِعِلْمِهِ وَقَضَائِهِ وَتَقْدِيرِهِ وَمَشِيئَتِهِ لَا بِمَحَبَّتِهِ وَلَا بِرِضَائِهِ وَلَا بِأَمْرِهِ" اهـ فَفَرَّقُوا أَيْهَا الْأَجِبَةُ بَيْنَ الْمَشِيئَةِ وَبَيْنَ الْأَمْرِ فَاللَّهُ لَمْ يَأْمُرْ بِالْكَفْرِ وَالْمَعَاصِيَ لَكِنْ كَفَرُ الْكَافِرِينَ وَمَعْصِيَةُ الْعَصَاةِ

لَا يُمَكِّنُ أَنْ يَحْضَلَ شَيْءٌ مِنْهَا لَوْ لَمْ يَشَأِ اللَّهُ حُضُولَهُ وَإِلَّا لَوْ كَانَ يَحْضُلُ مَا لَمْ يَشَأِ اللَّهُ حُضُولَهُ
لَكَانَ عَاجِزًا مَغْلُوبًا وَالْعَجْزُ عَلَى اللَّهِ مُحَالٌ وَاللَّهُ تَعَالَى غَالِبٌ عَلَى أَمْرِهِ.

L'Imam *Abou Hanifah*, que Dieu l'agrée, qui fait partie des Imams du *Salaf* a dit : « Certes, toutes les obligations que fait l'esclave, ont lieu sur ordre de Dieu تعالى et par Son agrément, conformément à Sa science, à Sa volonté et par Sa prédestination. Et tous les péchés [que fait l'esclave] ont lieu conformément à Sa science, par Sa prédestination et Sa volonté, et non pas par Son agrément ni par Son ordre. » Chers bien-aimés, il y a ainsi une différence entre la volonté et l'ordre. Dieu n'a pas ordonné de commettre la mécréance et les péchés. Mais, la mécréance des mécréants et la désobéissance des désobéissants ne pourraient pas avoir lieu si Dieu n'en avait pas voulu l'existence. En effet, s'il se produisait ce que Dieu ne veut pas que cela ait lieu, alors ce serait une preuve d'incapacité de Sa part. Or l'incapacité est impossible au sujet de Dieu. Dieu est sur toute chose tout puissant et Sa volonté se réalise dans tout ce qu'Il veut.

فَالْإِيمَانُ وَالطَّاعَاتُ وَالْكُفْرُ وَالْمَعَاصِي كُلُّ ذَلِكَ يَحْضُلُ بِمَشِيئَةِ اللَّهِ وَتَقْدِيرِهِ وَلَوْ لَمْ
يَشَأِ اللَّهُ عِصْيَانَ الْعُصَاةِ وَكُفْرَ الْكَافِرِينَ وَإِيمَانَ الْمُؤْمِنِينَ وَطَاعَةَ الطَّائِعِينَ لَمَا خَلَقَ الْجَنَّةَ وَالنَّارَ.
وَلَيْسَ لِقَائِلٍ أَنْ يَقُولَ إِنَّهُ إِذَا كَانَتِ الْمَعْصِيَةُ بِمَشِيئَةِ اللَّهِ فَكَيْفَ يُعَذِّبُهُ اللَّهُ لَأَنَّ اللَّهَ لَا يُسْأَلُ
عَمَّا يَفْعَلُ بَلْ إِذَا عَذَّبَ اللَّهُ تَعَالَى الْعَاصِيَ فَبِعَدْلِهِ مِنْ غَيْرِ ظُلْمٍ، وَإِذَا أَثَابَ الْمُطِيعَ فَبِفَضْلِهِ مِنْ
غَيْرِ وُجُوبٍ عَلَيْهِ، لَأَنَّ الظُّلْمَ إِنَّمَا يُتَصَوَّرُ مِمَّنْ لَهُ أَمْرٌ وَنَاهٍ وَلَا أَمْرَ لِلَّهِ وَلَا نَاهِي لَهُ، فَهُوَ
يَتَصَرَّفُ فِي مُلْكِهِ كَمَا يَشَاءُ لِأَنَّهُ خَالِقُ الْأَشْيَاءِ وَمَالِكُهَا،

La foi, tout comme les actes d'obéissance, la mécréance tout comme les péchés, ont lieu par la volonté de Dieu et Sa prédestination. Si Dieu n'avait pas voulu la désobéissance des désobéissants, ni la mécréance des mécréants, ni la foi des croyants, ni l'obéissance des obéissants, Dieu n'aurait pas créé le Paradis et l'enfer. La personne n'a pas à se dire : « Si la désobéissance a lieu par la volonté de Dieu, alors pourquoi Dieu me châtierait-Il pour cela ? » En effet, on ne demande pas des comptes à Dieu sur ce qu'Il fait. Si Dieu châtie les désobéissants, c'est par Sa justice et sans que cela ne soit injuste. Et s'Il récompense celui qui est obéissant, c'est une grâce de Sa part, sans que cela ne soit un devoir pour Lui de le récompenser. En effet, l'injustice n'est concevable que de la part de quelqu'un qui reçoit des ordres et des interdictions. Or, nul n'ordonne à Dieu et nul ne Lui interdit. Il fait ce qu'Il veut de ce qui Lui appartient, car Il est le Créateur de toute chose, Celui à Qui toute chose appartient en réalité.

وقَد جَاءَ فِي الْحَدِيثِ الصَّحِيحِ الَّذِي رَوَاهُ أَبُو دَاوُدَ وَغَيْرُهُ عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ حَدَّثَهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَوْ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ لَعَذَّبَهُمْ وَهُوَ غَيْرُ ظَالِمٍ لَهُمْ وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ، وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا فِي سَبِيلِ اللَّهِ مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدْرِ، وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَمَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ وَلَوْ مِتَّ عَلَى غَيْرِ هَذَا دَخَلْتَ النَّارَ أَهًا

Il est parvenu dans un *hadith* sûr –*sahih*–, rapporté par *Abou Dawoud* et par d'autres, de *Ad-Daylamiyy*, que *Zayd Ibnou Thabit* lui a transmis qu'il a entendu le Prophète صلى الله عليه وسلم dire ce qui signifie : « *Certes, si Dieu châtiât les habitants de Sa terre et de Ses cieux, Il les châtierait sans être injuste envers eux, et s'Il leur faisait miséricorde, Sa miséricorde leur serait plus bénéfique que leurs actes. Si tu dépensais en or autant que la montagne de 'Ouhoud dans une voie agréée par Dieu (في سبيل الله fī sabīli l-Lah), Dieu ne l'accepterait pas de toi tant que tu n'auras pas cru en la destinée et que tu n'auras pas su que ce qui t'a atteint n'allait pas te manquer et que ce qui t'a manqué n'allait pas t'atteindre. Si tu meurs sur une autre croyance que celle-là, tu entreras en enfer.* »

فَكُلُّ مَا دَخَلَ فِي الْوُجُودِ أَيُّهَا الْأَحِبَّةُ وَجَدَ بِمَشِيئَةِ اللَّهِ وَعِلْمِهِ فَلَا يَحْدُثُ فِي الْعَالَمِ شَيْءٌ إِلَّا بِمَشِيئَتِهِ وَلَا يُصِيبُ الْعَبْدَ شَيْءٌ مِنَ الْخَيْرِ أَوْ الشَّرِّ أَوْ الصَّحَّةِ أَوْ الْمَرَضِ أَوْ الْفَقْرِ أَوْ الْغِنَى أَوْ غَيْرِ ذَلِكَ إِلَّا بِمَشِيئَةِ اللَّهِ تَعَالَى، وَلَا يُخْطِئُ الْعَبْدَ شَيْءٌ قَدَّرَ اللَّهُ وَشَاءَ أَنْ يُصِيبَهُ وَقَدْ رَوَى أَبُو دَاوُدَ فِي سُنَنِهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَ بَعْضَ بَنَاتِهِ مَا شَاءَ اللَّهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ أَهًا فَمَشِيئَةُ اللَّهِ الْأَرْزَلِيَّةُ نَافِذَةٌ لَا تَتَخَلَّفُ وَلَا تَتَّعَيَّرُ وَكُلُّ مَا أَرَادَ اللَّهُ حُصُولَهُ بِمَشِيئَتِهِ الْأَرْزَلِيَّةِ لَا بُدَّ أَنْ يَحْضَلَ فِي الْوَقْتِ الَّذِي شَاءَ حُصُولَهُ فِيهِ وَمَا لَمْ يَرِدْ حُصُولُهُ فَلَا يُوجَدُ وَلَا يَكُونُ.

Donc, chers bien-aimés, tout ce qui entre en existence a lieu par la volonté de Dieu et conformément à Sa science. Il n'y a pas une chose dans ce monde qui entre en existence sans que cela ne soit par la volonté de Dieu. L'esclave n'est pas atteint par quoi que ce soit de bien ou de mal, par la bonne santé comme la maladie, la pauvreté ou la richesse, ou toute autre chose que cela, si ce n'est par la volonté de Dieu تعالى. Si Dieu a prédestiné à l'esclave qu'une chose lui arrive, elle ne le manquera pas. *Abou Dawoud* a rapporté dans ses *Sounan* que le Prophète صلى الله عليه وسلم a enseigné à l'une de ses filles ce qui signifie : « *Ce que Dieu veut est, et ce que Dieu ne veut pas n'est pas.* » La volonté de Dieu, qui est de toute éternité, se réalise immanquablement. Il ne saurait y avoir ni manquement ni

changement. Toute chose dont Dieu veut l'existence par Sa volonté exempte de début, existera nécessairement dans le moment où Dieu veut qu'elle existe. Et ce dont Dieu ne veut pas l'existence, cela n'existe pas et n'entrera jamais en existence.

وَلَيْسَ مَعْنَى هَذَا أُيُّهَا الْأَحِبَّةُ أَنَّ الْعِبَادَ لَا مَشِيئَةَ لَهُمْ بِالْمَرَّةِ كَمَا قَالَتْ فِرْقَةٌ ظَهَرَتْ فِي الْمَاضِي
وَأَنْقَرَصَتْ يُقَالُ لَهَا الْجَبْرِيَّةُ كَانَتْ تَقُولُ إِنَّ الْعَبْدَ كَالرِّيشَةِ فِي الْهَوَاءِ لَا اخْتِيَارَ لَهُ بِالْمَرَّةِ، بَلِ
اعْتِقَادُ ذَلِكَ تَكْذِيبٌ لِلدِّينِ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ ﴿وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ
اللَّهُ رَبُّ الْعَالَمِينَ﴾ ٢٩ فَأَثْبَتَ اللَّهُ لِلْعَبْدِ الْمَشِيئَةَ وَلَكِنْ تَحْتَ مَشِيئَةِ اللَّهِ تَعَالَى وَلَيْسَتْ
غَالِبَةً لِمَشِيئَةِ اللَّهِ كَمَا قَالَتِ الْقَدَرِيَّةُ وَهِيَ فِرْقَةٌ أُخْرَى انْتَسَبَتْ لِلْإِسْلَامِ فِي الْمَاضِي وَلَيْسَ لَهُمْ
نَصِيبٌ فِيهِ،

Chers bien-aimés, cela ne veut pas dire que les esclaves n'ont pas de volonté du tout. En effet, un groupe appelé *jabriyyah* est apparu dans le passé mais a disparu de nos jours. Ses adeptes disaient que l'esclave est comme une plume portée par le vent. Ils prétendaient que l'esclave n'a ni volonté ni choix. Le fait d'avoir une telle croyance revient à démentir la religion car Dieu تعالى dit dans le *Qur'an* Honoré ce qui signifie : « **Et vous ne voulez que si Dieu, le Seigneur des mondes, le veut.** » Dieu a donc confirmé que l'esclave a une volonté mais qu'elle est sous la volonté de Dieu. Elle n'a pas le dessus sur la volonté de Dieu. Les *qadariyyah* ont prétendu le contraire. Les *qadariyyah* sont un groupe qui a existé dans le passé et qui se réclamait de l'Islam, mais ils n'avaient aucune part dans l'Islam.

قَالُوا إِنَّ اللَّهَ شَاءَ الْخَيْرَ لِكُلِّ الْعِبَادِ لَكِنْ بَعْضُ الْعِبَادِ عَصَوْا عَصَبًا عَنْ مَشِيئَةِ اللَّهِ فَجَعَلُوا
اللَّهَ مَغْلُوبًا عَاجِزًا وَالْعِبَادَ بِاللَّهِ مِنْ فَسَادِ الْإِعْتِقَادِ، وَإِنَّمَا الْحَقُّ وَالصَّوَابُ أَنَّ الْعِبَادَ لَهُمْ مَشِيئَةٌ
وَاخْتِيَارٌ لَكِنْ مَشِيئَتُهُمْ تَحْتَ مَشِيئَةِ اللَّهِ فَلَا أَحَدٌ يَسْتَطِيعُ أَنْ يَفْعَلَ شَيْئًا لَمْ يُرِدِ اللَّهُ حُصُولَهُ
كَمَا يَدُلُّ عَلَى ذَلِكَ قَوْلُهُ تَعَالَى فِي سُورَةِ التَّكْوِيرِ ﴿وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ﴾
﴿٢٩﴾

Ils disaient : « *Dieu voulait le bien pour tous les esclaves, mais certains ont commis des péchés malgré la volonté de Dieu.* » Ils ont considéré que Dieu est impuissant, puisque selon eux Il serait dominé. Que Dieu nous préserve d'une telle mauvaise croyance ! Ce qui est correct, et c'est cela la vérité, c'est que les esclaves ont une volonté et peuvent choisir. Simplement, leur volonté est sous la volonté de Dieu. Par conséquent, nul ne peut faire

٢ سورة التكوير/٢٩.

quelque chose dont Dieu n'a pas voulu l'existence, tout comme cela est indiqué dans la parole de Dieu qui signifie : « **Et vous ne voulez que si Dieu, le Seigneur des mondes, le veut.** »

فَهَذِهِ الْآيَةُ إِخْوَةَ الْإِيمَانِ فِيهَا الرَّدُّ عَلَى الْجَبْرِيَّةِ الَّذِينَ يَنْفُونَ الْمَشِيئَةَ وَالِاخْتِيَارَ عَنِ الْعِبَادِ بِالْمَرَّةِ وَفِيهَا الرَّدُّ عَلَى الْقَدَرِيَّةِ الَّذِينَ كَانُوا يَقُولُونَ بِأَنَّ اللَّهَ شَاءَ لِكُلِّ الْعِبَادِ حَتَّى لِفِرْعَوْنَ أَنْ يَكُونَ مُؤْمِنًا تَقِيًّا وَكَذَلِكَ لِإِبْلِيسَ وَلِكِنَّ الْكُفَّارَ نَقَضُوا مَشِيئَةَ اللَّهِ وَعَلَبُوهَا، فَجَعَلُوا اللَّهَ مَعْلُوبًا وَاللَّهُ تَعَالَى غَالِبٌ غَيْرٌ مَعْلُوبٍ كَمَا قَالَ تَعَالَى ﴿وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ﴾^٣ وَكَمَا قَالَ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى ﴿وَلَوْ شِئْنَا لَآتَيْنَا كُلَّ نَفْسٍ هُدًى وَنَحْنُ عَلَى الْقَوْلِ مِمَّنْ لَا مَلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ﴾^٤.

Mes frères de foi, ce verset comporte une réplique aux *jabriyyah*, ceux-là mêmes qui nient la volonté et le choix de la part des esclaves. Elle comporte également une réplique contre les *qadariyyah*, ceux-là mêmes qui disent que Dieu aurait voulu que tous les esclaves, y compris Pharaon et *Iblis*, soient des croyants pieux. Selon eux, les mécréants auraient contredit par la suite la volonté de Dieu et L'auraient vaincu. Ils ont considéré que Dieu aurait été vaincu, or Dieu est Celui Qui domine toute chose par Sa volonté et Sa puissance, Il ne peut être vaincu. Et tout comme notre Seigneur تعالى تبارك dit ce qui signifie : « **Si telle avait été Notre volonté, Nous aurions accordé à chaque âme d'être sur la bonne voie. Mais Ma parole est vérité : certes, Je remplirai l'enfer de *jinn* et d'hommes ensemble.** »

وَقَدْ أَخْبَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ هَذِهِ الْفِرْقَةِ أَيِ الْقَدَرِيَّةِ قَبْلَ ظُهُورِهِمْ وَحَدَّرَ مِنْهُمْ وَبَيَّنَّ أَنَّهُمْ لَيْسُوا مُسْلِمِينَ كَمَا رَوَى الْبَيْهَقِيُّ فِي كِتَابِ الْقَدَرِ وَغَيْرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ صِنْفَانِ مِنْ أُمَّتِي لَيْسَ لِهَمَا نَصِيبٌ فِي الْإِسْلَامِ الْقَدَرِيَّةُ وَالْمُرْجِئَةُ اه
وَرَوَى أَبُو دَاوُدَ فِي سُنَنِهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقَدَرِيَّةُ مَجُوسٌ هَذِهِ الْأُمَّةُ اه
وَفِي رِوَايَةٍ لِهَذَا الْحَدِيثِ لِكُلِّ أُمَّةٍ مَجُوسٌ وَمَجُوسٌ هَذِهِ الْأُمَّةُ الَّذِينَ يَقُولُونَ لَا قَدَرَ اه

Le Messager de Dieu صلى الله عليه وسلم nous a informés à propos de ces groupes, c'est-à-dire des *qadariyyah*, bien avant leur apparition, il a mis en garde contre eux et a déclaré qu'ils ne sont pas musulmans. Cela est conforme à ce qu'a rapporté *Al-Bayhaqiyy* dans le livre *Al-Qadar* ainsi que d'autres, que le Messager de Dieu صلى الله عليه وسلم a dit ce qui

^٣ سورة يوسف/٢١.

^٤ سورة السجدة/١٣.

signifie : « *Deux sortes de gens se réclamant de ma communauté n'ont aucune part dans l'Islam : les qadariyyah et les mourji'ah* ». *Abou Dawoud* a rapporté dans ses *Sounan* que le Messager de Dieu صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit ce qui signifie : « *Les qadariyyah sont les mazdéens de cette communauté.* » Et dans une version de ce *hadith* : ce qui signifie : « *Chaque communauté a des mazdéens et les mazdéens de cette communauté sont ceux qui disent qu'il n'y a pas de destinée.* »

فَلَا يَجُوزُ الشَّكُّ فِي رَيْغِ الْقَدَرِيَّةِ وَخَلْفِهِمْ مِنَ الْمُعْتَزِلَةِ وَلَا بُدَّ مِنَ الْحَذَرِ مِنْ اعْتِقَادِهِمْ وَقَدْ نَصَّ الْإِمَامُ التَّوَوُّيُّ فِي كِتَابِهِ رَوْضَةِ الطَّالِبِينَ فِي بَابِ الرِّدَّةِ أَنَّ مَنْ قَالَ إِنَّهُ يَفْعَلُ شَيْئًا بغيرِ تَقْدِيرِ اللَّهِ فَهُوَ كَافِرٌ بِاللَّهِ وَرَوَى الْبَيْهَقِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى عَنْ سَيِّدِنَا عَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ "إِنَّ أَحَدَكُمْ لَنْ يَخْلُصَ الْإِيمَانَ إِلَى قَلْبِهِ حَتَّى يَسْتَيْقِنَ يَقِينًا غَيْرَ شَكِّ أَنَّ مَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ وَمَا أَخْطَأَهُ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ، وَيُقَرَّرُ بِالْقَدَرِ كُلِّهِ" اهـ

Par conséquent, il n'est pas permis de douter à propos de l'égarement des *qadariyyah* et des *mou^tazilah* qui les ont suivis. Il est donc indispensable de prendre garde à leur croyance. L'*Imam An-Nawawiyy*, dans son livre *Rawdatou t-Talibin*, au chapitre de l'apostasie, confirme que celui qui dit qu'il va faire quelque chose sans que ce soit par la prédestination de Dieu est un mécréant. Et *Al-Bayhaqiyy*, que Dieu lui fasse miséricorde, a rapporté de notre maître *^Aliyy*, que Dieu l'agrée qu'il a dit : « *La foi ne parviendra pas au cœur de l'un de vous tant qu'il n'aura pas la certitude sans aucun doute que ce qui l'a atteint n'allait pas le rater, et que ce qui l'a raté n'allait pas l'atteindre, et tant qu'il n'admettra pas la destinée en totalité.* » Ô Dieu, préserve-nous notre religion qui est notre protection. Guide-nous et accorde-nous la réussite. Fais que nous terminions notre vie avec les bonnes œuvres.

Après avoir tenu mes propos, je demande que Dieu me pardonne ainsi qu'à vous-mêmes.

اللَّهُمَّ احْفَظْ لَنَا دِينَنَا الَّذِي هُوَ عِصْمَةٌ أَمْرُنَا وَاهْدِنَا وَسَدِّدْنَا وَاخْتِمْ لَنَا بِالصَّالِحَاتِ أَعْمَالَنَا.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ٥٦﴾ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مُجِيدٌ. يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ١﴾ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ٢﴾، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَءَامِن رَوْعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ وَاشْكُرُوا لَهُ يَزِدْكُمْ وَاسْتَغْفِرُوا لَهُ يَغْفِرْ لَكُمْ وَاتَّقُواهُ يَجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^٥ سورة الأحزاب/٥٦.

^٦ سورة الحج/١-٢.